

DEPOSITION OF WITNESS
(Chapter XXV Bharatiya Nagarik Suraksha Sanhita, 2023)

IN THE COURT OF JUDICIAL MAGISTRATE No.1 MADURANTAKAM

Calender : CC 460/2024

Miscellaneous :

Sessions : DW 1

Deposition of Witness for

Name	குணசேகரன்
Father / Husband Name	சிவக்குமார்
Village	
Taluk	
Age	

Solemnly affirmed in accordance with the provision of Chapter X of Bharathiya Sakshya Adhiniyam, 2023, on the day of 18.04.2026

புகார்தாரர் தரப்பில் குறுக்கு விசாரணை

1. நான் அரசு வேலை செய்கிறேன் என்றால் சரிதான். நான் தற்போது மொரப்பாக்கம் அரசு பள்ளியில் இளநிலை உதவியாளராக பணிபுரிகிறேன். எலப்பாக்கத்தில் இருந்து எப்போது மொரப்பாக்கத்திற்கு பணி மாறுதலாகி வந்தேன் என்றால் 2024 ஜூலையில் வந்தேன். 2022ம் ஆண்டு எங்கு வேலை பார்த்தேன் என்றால் ஓரத்தி அரசு மேல்நிலைப்பள்ளியில் வேலை பார்த்தேன். நான் மதுராந்தகம் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியை அணுகி தனி நபர் லோன் கேட்டேனா என்றால் கேட்டேன். SBI வங்கி எனக்கு 6,78,000/- எனக்கு கடன் கொடுத்துள்ளதா என்றால் எனக்கு மொத்தமாக 6,78,000/- கொடுக்கவில்லை, 2018 ஆகஸ்ட் மாதத்தில் 3,00,000/- கடன் வாங்கினேன். அதை தொடர்ந்து செலுத்தி வந்தேன். 2020-2021 ல் 2 லட்சம் டாபஅப் லோன் வாங்கினேன். அந்த பணத்தையும் திரும்பி செலுத்திவந்தேன். மீண்டும் 1,75,000/- டாபஅப் லோன் வாங்கினேன். மொத்தமாக சேர்த்து 6,75,000/-. நான் வாங்கிய கடன்கள் அனைத்தும் இணைய வழி பரிவர்த்தனை மூலம் பெற்றேன் என்றால் சரிதான்.

2. மேற்படி கடனுக்கு உரிய ஆவணங்களில் கையொப்பம் செய்து கொடுத்துள்ளேன். நான் வங்கிக்கு கடனுக்கு உரிய Standing Instructions கையொப்பம் செய்து கொடுத்துள்ளேன் என்றால் சரிதான். எனக்கு நான் பெற்ற கடனுக்கு வட்டி விகிதம் மாதம் எவ்வளவு ரூபாய் தவணை செலுத்தவேண்டும் என்ற விவரம் தெரியும் என்றால் சரிதான். தனிநபர் கடன் என்னுடைய சம்பளத்தின் அடிப்படையில் வழங்கப்படுகிறது என்றால் சரிதான். நான் திரும்ப செலுத்த வேண்டிய தொகை மாதம் மாதம் என்னுடைய சம்பளத்தில் இருந்து தானாக பிடித்தம் செய்யப்படும் என்றால் சரிதான். முன்னர் என்னுடைய சம்பளம் பாரத் ஸ்டேட் வங்கியின் கணக்கில் தான் வரும் என்றால் சரிதான். நான் எந்த கிளையில் கணக்கு வைத்துள்ளேனோ அந்த வங்கி கிளைதான் எனக்கு தனிநபர் கடன் வழங்க முடியும் என்றால் சரிதான். நான் எவ்வளவு நாள் வரை பாரத் ஸ்டேட் வங்கியில் சம்பள கணக்கு வைத்திருந்தேன் என்றால் 2022 டிசம்பர் வரை.

3. அப்போது நான் எங்கு வேலை பார்த்தேன் என்றால் 2022 மே வரை ஓரத்தியிலும், அதன் பின்னர் எலப்பாக்கத்திலும் வேலை பார்த்தேன். Standing Instructions-படி பணிமாறுதல் ஆகி சென்றாலோ, அல்லது வங்கி கணக்கை மாற்றம் செய்தாலோ கடன் வாங்கிய வங்கியின் கிளைக்கு தெரியபடுத்தவேண்டும் என்றாலும் நான் Standing Instructions படித்து பார்த்துள்ளேனா என்றாலும் இல்லை. நான் அவ்வாறு தெரியபடுத்தினேனா என்றால் இல்லை. என்னுடைய சம்பள கணக்கை ஸ்டேட் பாங்க் வங்கியில் இருந்து எந்த வங்கிக்கு மாற்றினேன் என்றால் இந்தியன் வங்கி ராமாபுரம் கிளைக்கு மாற்றினேன். என்னுடைய வங்கி கணக்கை வேறு வங்கிக்கு மாற்றிவிட்டால் கடனை தானாக பிடித்தம் செய்யமுடியாது என்றால் சரிதான்.

4. நான் சம்பள கணக்கை வேறு வங்கிக்கு மாற்றியதும் என்னுடைய கடன் தவணை தொகையை பிடிக்க முடியவில்லை என SBI வங்கி என்னை தொடர்பு கொண்டார்கள் என்றால் சரிதான். அதற்கு நான் என்ன சொன்னேன் என்றால் மே மாதம் என்னுடைய சம்பள கணக்கை மீண்டும் SBI வங்கிக்கே மாற்றிவிட்டேன். நான் மீண்டும் எப்போது வங்கி கணக்கை மாற்றினேன் என்றால் 2024 ஜனவரியில் ராமாபுரம் இந்தியன் வங்கி கிளைக்கு மாற்றிவிட்டேன். வங்கியின் நடைமுறைகள் தெரியுமா என்றால் தெரியும். வங்கியின் நடைமுறை தெரிந்து தான் வங்கிக்கு பணம் கட்டக்கூடாது என்றுதான் 2024 ஜனவரியில் என்னுடைய வங்கி கணக்கை மாற்றிவிட்டேனா என்றால் கட்டக்கூடாது என்று மாற்றவில்லை, 2024 மே மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை என்னுடைய சம்பள கணக்கில் இருந்து ஒரு ரூபாய் கூட எடுக்கமுடியாத வகையில் வங்கி கணக்கை Hold செய்துவிட்டார்கள்.

5. நான் சம்பளம் இல்லாமல் கஷ்டப்பட்டதால் வங்கி கணக்கை மாற்றிவிட்டேன். தவணை தொகையை சரியாக செலுத்தியிருந்தால் வங்கி கணக்கை Hold செய்திருக்கமாட்டார்கள் என்றால் சரிதான். வங்கிக்கு வரவேண்டிய கடன் தொகைக்கு கீழ் இருந்தால் தான் வங்கி கணக்கை Hold செய்வார்கள் என்றால் சரியல்ல. நான் வங்கிக்கு செலுத்தவேண்டியது மாதத்தவணை ரூ.14,500/- வீதம் 4 மாதம் செலுத்த வேண்டும். ஆனால் வங்கி என்னுடைய 7 மாத சம்பளத்தை மொத்தமாக பிடித்துவிட்டார்கள். வங்கி Hold செய்த தொகை நான் வங்கிக்கு செலுத்த வேண்டிய தொகையை விட அதிகப்படியான தொகை என்று நான் கூறுகிறேன் என்றால் சரிதான். வங்கி Hold செய்த தொகை நான் செலுத்தவேண்டிய தொகையை விட குறைவான தொகை என்றால் சரியல்ல.

6. நான் வாங்கிய கடன் தொகைக்கான வட்டியை யாரும் கணக்கிட முடியாது என்றாலும், அது கணினி வழியாக தானாக கணக்கீடு செய்யப்படும் என்றாலும் சரிதான். வங்கி கணக்கின் பட்டியலை பார்த்தால் வங்கி எவ்வளவு தொகை Hold செய்தது என்ற விவரம் தெரியவரும் என்றால் சரிதான். வங்கி என்னை கட்டாயப்படுத்தி டாப்அப் லோன் கொடுத்தபோது நான் வேண்டாம் என்று சொன்னேனா என்றால் இல்லை. வங்கி என்னை கட்டாயப்படுத்தி டாப்அப் லோன் கொடுப்பதாக கடிதம் ஏதேனும் கொடுத்தேனா என்றால் இல்லை. இரண்டாவது முறை டாப்அப் லோன்கொடுத்தபோது வேண்டாம் என்றேனா என்றால் இல்லை. இரண்டாவது முறை டாப்அப் லோன் கொடுத்தபோது வங்கி என்னை கட்டாயப்படுத்தி டாப்அப் லோன் கொடுப்பதாக கடிதம் ஏதேனும் கொடுத்தேனா என்றால் இல்லை.

7. தற்போது வரை எனக்கு சம்பள இழப்பு ஏதேனும் உள்ளதா என்றால் இல்லை. என்னுடைய குடும்ப சூழ்நிலை வங்கிக்கு தெரியாது என்றாலும், Standing Instructions படி நான் வங்கிக்கு வாங்கிய கடனை திரும்ப செலுத்த வேண்டும் என்றாலும் சரியல்ல, நான் வங்கியின் மேலாளரிடம் என்னுடைய குடும்ப சூழ்நிலை பற்றி சொன்னேன்.

வழக்கு தாக்கல் செய்த பிறகு வங்கிக்கு பாக்கி தொகை எதுவும் சொலுத்தவில்லை என்றால் சரிதான். என்னுடைய சம்பள கணக்கு வேறு வங்கியில் உள்ளது என்றால் சரிதான். நான் வங்கிக்கு பாக்கி தொகை செலுத்த கடமைப்பட்டவர் என்றால் சரிதான். என்னுடைய சம்பள கணக்கு இதே வங்கியில் இருந்தால் கடனை பிடித்தம் செய்துவிடுவார்கள் என்பதற்காகதான் சம்பள கணக்கை மாற்றினேன் என்றால் சரியல்ல.

8. நான் ஏற்கெனவே சம்பள கணக்கை வேறு வங்கிக்கு மாற்றியதால் கடன் தொகையை பிடிக்க முடியவில்லை என வங்கியில் எனக்கு தகவல் தெரிவித்தார்கள் என்றாலும், அதனால் வங்கி கணக்கை மாற்றிவிட்டால் கடன் தொகையை வங்கியால் பிடித்தம் செய்யமுடியாது என்று தெரிந்து தான் வங்கியை ஏமாற்ற வேண்டும் என்று வங்கி கணக்கை வேறு வங்கிக்கு மாற்றிவிட்டேன் என்றால் சரியல்ல. வங்கி கணக்கை மாற்றிய பிறகு கடன் தொகை பாக்கியை செலுத்தியுள்ளேனா என்றால் இல்லை. வங்கியை ஏமாற்ற வேண்டும் என்று வங்கி கணக்கை மாற்றியதால் நான் தண்டனைக்குரிய குற்றம் புரிந்துள்ளேன் என்றாலும், நான் வங்கிக்கு பாக்கி கடன் தொகையை செலுத்த கடமைப்பட்டவர் என்றாலும் சரியல்ல.